

இருப்பாய்வும் பிழைத் திருத்தமும்

மாதிரி வினாத்தாள்-3

11th Standard

கணக்குப்பதிவியல்

Reg.No. :

--	--	--	--	--	--

I.அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்

Time : 01:05:00 Hrs

Total Marks : 50

பகுதி-அ

4 x 2 = 8

- 1) இருப்பாய்வின் நன்மைகளைக் கூறுக.
- 2) இருப்பாய்வு சமன்பட்டாலும் கணக்கு ஏடுகளில் உள்ள கணக்குகள் எல்லாம் சரியாக உள்ளன என்று அறுதியிட்ட சான்றாய் கொள்ள முடியாது. ஏன்?
- 3) இருப்பாய்வு உடன்படுவது எந்தக் கோட்பாட்டின் அடிப்படையில் என்பதை விளக்குக.
- 4) சிறு குறிப்பு வரைக.
(அ) விதிப்பிழை (ஆ) ஈடுகட்டும் பிழை (இ) கூட்டல் பிழை (ஈ) எடுத்தெழுதுதல் பிழை

பகுதி-ஆ

4 x 3 = 12

- 5) அநாமத்துக் கணக்கு என்றால் என்ன? அது எப்பொழுது தோற்றுவிக்கப்படுகிறது?
- 6) இருப்பாய்வு வெளிப்படுத்தும் பிழைகள் யாவை?
- 7) பிழைகளை எவ்வழிகளில் திருத்தலாம்?
- 8) பற்பல கடனாளிகள், பற்பல கடனீந்தோர் -குறிப்பு வரைக

பகுதி-இ

6 x 5 = 30

- 9) கீழ்காணும் குறிப்பேட்டுப் பதிவுகளைத் திருத்துக.

1.	கொள்முதல் க/கு ரொக்கம் க/கு (அறைகலன் வாங்கியது)	ப	6,000	6,000
2.	அருள் க/கு ரொக்கக் க/கு (அருளுக்கு ஊதியம் வழங்கியது)	ப	10,000	10,000
3.	இரவி க/கு ரொக்க க/கு (வாடகை செலுத்தியது)	ப	1,500	1,500
4.	விற்பனை க/கு ரொக்க க/கு (நவீனுக்கு கடன் விற்பனை செய்தது)	ப	12,000	12,000
5.	ரொக்க க/கு பாபு க/கு (ரொக்க விற்பனை)	ப	8,000	8,000

- 10) பின்வரும் பிழைகளை திருத்தி எழுதுக.

- 1.கொள்முதல் ஏட்டின் மொத்தம் ரூ.850 குறைவாக தூக்கி எழுதப்பட்டுள்ளது
- 2.விற்பனை ஏட்டின் மொத்தம் ரூ.2,500 அதிகமாக தூக்கி எழுதப்பட்டுள்ளது
- 3.கொள்முதல் ஏட்டின் மொத்தம் ரூ.7,580 ரூ.8,570 என தூக்கி எழுதப்பட்டுள்ளது
- 4.விற்பனை ஏட்டின் மொத்தம் ரூ.7,550 20ஆம் பக்கத்திலிருந்து 21ஆம் பக்கத்திற்கு ரூ.5,570 என தூக்கி எழுதப்பட்டுள்ளது.
- 5.கொள்முதல் திருப்ப ஏட்டின் மொத்தம் ரூ.5,120 ரூ.1,520 என தூக்கி எழுதப்பட்டுள்ளது

- 11) கீழ்காணும் பிழைகளை திருத்தி எழுதுக.

- 1.பகவதியிடமிருந்து கொள்முதல் செய்தது ரூ.4,500 பகவதி கணக்கின் பற்றுப் பக்கத்தில் எடுத்தெழுதப்பட்டுள்ளது
- 2.விஜய் என்பவருக்கு விற்பனை செய்தது ரூ.1,520 அவர் கணக்கில் ரூ. 1,250 என வரவு வைக்கப்பட்டுள்ளது.
- 3.ஷகிலாவிடமிருந்து கொள்முதல் செய்தது ரூ.750 அவள் கணக்கில் எழுதப்படவில்லை
- 4.காதருக்கு விற்பனை செய்தது ரூ.780 அவர் கணக்கில் ரூ.870 என எடுத்தெழுதப்பட்டுள்ளது.

- 12) கணக்காளரால் இருப்பாய்வை சமன்படுத்த முடியவில்லை. இறுதிக் கணக்குகள் தயாரிப்பிற்காக வேற்றுமைத் தொகை ரூ.5,180 (வரவு), அநாமத்துக் கணக்கைத் தோற்றுவித்து பதிவு செய்துள்ளார். பின்னர் கீழ்க்கண்ட பிழைகளைக் கண்டறிந்துள்ளார்.

1. கழிவு செலுத்தியது ரூ.500 அளித்த தள்ளுபடி கணக்கு, கழிவு கணக்கு என இரண்டு கணக்குகளில் எடுத்தெழுதப்பட்டுள்ளது.
2. விற்பனை ஏட்டில் ரூ.1,000 குறைவாக கூட்டப்பட்டுள்ளது.
3. ரோஜாவிற்கு கடனாக விற்பனை ரூ.2,780 அவர் கணக்கில் ரூ.3,860 என தவறாக எடுத்தெழுதப்பட்டுள்ளது.
4. நடராஜனிடம் கடனாக வாங்கியது ரூ.1,500, அவர் கணக்கில் தவறாக பற்று வைக்கப்பட்டுள்ளது.
5. ரொக்க ஏட்டின் செலுத்தல் பக்கத்தில் தள்ளுபடி பத்தியில் ரூ.2,400 தவறாக ரூ.2,800 என கூட்டப்பட்டுள்ளது.

தக்க திருத்தப் பதிவுகளைத் தந்து, அநாமத்துக் கணக்கைத் தயாரிக்க.

- 13) கீழ்க்காணும் பிழைகளின் திருத்தத்துக்கு குறிப்பேட்டுப் பதிவுகளைத் தருக.
1. தேவியிடமிருந்து சரக்கு கொள்முதல் செய்தது ரூ. 25,000 தவறுதலாக விற்பனை ஏட்டில் பதியப்பட்டுள்ளது
 2. இராஜனுக்கு கடனாக விற்பனை சரக்கு ரூ.30,000 தவறுதலாக கொள்முதல் ஏட்டில் பதியப்பட்டுள்ளது
 3. அறைகலன் விற்பனை ரூ.3,500 விற்பனை ஏட்டில் பதியப்பட்டுள்ளது.
 4. கட்டடம் கட்ட கூலி கொடுத்தது ரூ.1,00,000 கூலிக் கணக்கில் பற்று வைக்கப்பட்டுள்ளது.
 5. இயந்திரம் பொறுத்த கூலி கொடுத்தது ரூ.10,000 கூலிக் கணக்கில் பற்று வைக்கப்பட்டுள்ளது
 6. மஞ்சளா திருப்பிய சரக்கு ரூ.5000 எதிலும் பதிவு செய்யப்படவில்லை
- 14) திரு.பிரபுவின் ஏடுகளில் கீழ்க்காணும் பிழைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவைகளைத் திருத்த தேவையான பதிவுகளைத் தருக
1. முரளிக்கு செலுத்திய ஊதியம் ரூ.10,000 முரளி கணக்கில் பற்று வைக்கப்பட்டுள்ளது.
 2. தட்டச்சுப் பொறிக்கு செலுத்திய ரூ.3,500 அலுவலகச் செலவுகள் கணக்கில் பதியப்பட்டுள்ளது.
 3. அறைகலன் வாங்கியது ரூ.8,000 கொள்முதல் கணக்கில் பதியப்பட்டுள்ளது.
 4. பழுதுபார்ப்புச் செலவு ரூ.500 கட்டடக் கணக்கில் பற்று வைக்கப்பட்டுள்ளது.
 5. உரிமையாளர் தன் சொந்தப் பையனுக்கு எடுத்துக் கொண்ட ரூ.5,000 வியாபாரச் செலவுகள் கணக்கில் பற்று வைக்கப்பட்டுள்ளது.
 6. சாந்தி & கோ. விடமிருந்து பெட்ரா ரொக்கம் ரூ.2,000 தவறுதலாக ஷகிலா & கோ. கணக்கில் பதியப்பட்டுள்ளது.

